

©

தமிழ்நாடு அரசு
2019

[Regd. No. TN/CCN/467/2012-14.
[R. Dis. No. 197/2009.
[விலை : ரூ. 0.80 காசு



தமிழ்நாடு அரசிதழ்

ஆணையின்படி வெளியிடப்பட்டது.

எண் 49]

சென்னை, புதன்கிழமை, டிசம்பர் 4, 2019
கார்த்திகை 18, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2050

பகுதி III—பிரிவு 1(a) இன் இணைப்பு

அரசாங்க அறிவிப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள்

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண் 178, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (K2)த் துறை, 30 செப்டம்பர் 2019.]

1951-ஆம் ஆண்டு மலைத்தோட்டத் தொழிலாளர்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 69/1951) 43-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவு மற்றும் 18ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக்கொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு 1955-ஆம் ஆண்டு மலைத்தோட்டத் தொழிலாளர்கள் விதிகளில் பின்வருமாறு திருத்தங்களை இதனால் செய்கிறார்.

திருத்தம்

மேற்சொன்ன விதிகளில், அத்தியாயம் VIII - நல அலுவலர்கள் மற்றும் அதன் கீழுள்ள விதிகள் 85 முதல் 90 வரையிலானவை விட்டுவிடப்பட வேண்டும்.

முகமது நசிமுத்தீன்,
அரசு முதன்மைச் செயலாளர்.

(குமிழாக்கம்)

ந. அருள்,
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தி (மொழிபெயர்ப்பு)த் துறை.

தமிழ்நாடு அரசுக்காக சென்னை எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை இயக்குநரால்
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.